

hellomadrasdaily@gmail.com

unantil gantuisgiam Bour खाळाळाळा मिळुचेप प्रकांनी Contact:

98413 59935

VOLUME - 1

CHENNAI DAILY | 4 Pages Sunday, November 14, 2021

ISSUE - 123

2 Ugandan Nationals ARRESTED WITH 12.9 KG OF HEROIN WORTH RS 90 CRORE BY CUSTOMS OFFICIALS AT IGI AIRPORT

against the drug smugglers luggage. and syndicates, Customs officers at IGI Airport, New Delhi in yet another successful operation seized a cumulative quantity of 12.9 Kg of Heroin from two Ugandan Nationals who had arrived from passengers was also sniffed Nairobi (Kenya) via Abu Dhabi during the Squad of the Indian intervening night of 12th Customs stationed at the and 13th November 2021. Delhi Airport and the The value of the seized canine indicated the Narcotic is approximately presence of some narcotic pegged at Rs 90 Crore as substance in the baggage. per the prevailing On detailed personal and International prices.

The narcotic and the smugglers had passed through several jurisdictions including by ingeniously concealing Uganda, Kenya and India, before being intercepted. The said heroin was

Chennai, November 14 concealed in the false fake layer of fibre-plastic person who would contact

A total of 12.900 Kg of crystalline heroine was recovered from two lady Ugandan Passengers, from their three suitcases.

The baggage of the by the canines of the Dog baggage search and questioning, the lady passengers admitted to having brought the heroine in their checked in baggage the Heroin in the specially made cavities beneath the

packed in plastic and paper bags containing crystalline form of off-white-coloured powder/granules of

During the questioning, one of the lady passengers revealed that she was introduced to a Kenyan national, who had promised her money in exchange of delivery of certain goods in Delhi. Thus, on this invite, the lady passenger travelled to Nairobi from Kampala by road where the Kenyan handed over a bag to be delivered in Delhi while also providing tickets and certain documents to cover her visit as a Medical tourist. She was supposed to deliver the goods to a

2021: Scaling up its fight bottom of their check-in base on both the sides of the her on exit. When she was suitcases. It was vacuum intercepted by Customs officials, she was found to be in possession of a bag with a false bottom/cavity where 5.4 kg of The other female passenger was also intercepted in the same flight in almost similar manner wherein she was found to be in possession of two bags with false bottom/cavity containing cumulative of 7.5 kg of concealed heroin. During her preliminary questioning, the lady passenger revealed that she was sent by her sister from Kampala to Nairobi by



profile of a medical tourist.

The success against the drug smuggling menace comes in the wake of road and from there to earlier seizure of approx. 3 Delhi via Abu Dhabi by the kg of heroin recovered aforementioned flight. This from a Kenyan National passenger was also who had arrived in the possessing certain intervening night of 28th documents to fake the and 29th October 2021



from Nairobi via Sharjah. the Delhi Customs have Before also, on seized more than 100 kg of 23.04.2021, two Indian heroin. More than 26 nationals who were coming persons have been arrested. from Uganda were Given the spurt in the intercepted with 2 kg of attempts to smuggle in heroin wherein narcotics through the investigation resulted into passenger route, Indian



based out of Uganda.

In this calendar year, identification of 3 more Customs have heightened accused persons who are the scrutiny and checking

of suspects through robust intelligence gathering mechanism and pin pointed profiling at all the international airports. Customs department is at the forefront of crusade against the drugs smuggling and syndicates. In September this year, a huge consignment of 3000 kg of heroin were seized at Mundra port.



The Prime Minister, Narendra Modi celebrating Diwali with the Indian Airforce Soldiers, at Jammu Airport.

COAI applauds the State Government of Tamil Nadu for the issuance of required directions supporting the safety and security of telecom infrastructure and advancements

2021: COAI, the leading shared by COAI, highlighting applaud and thank the State and provide the necessary for the directions issued by for technological them to safeguard the telecom advancements. infrastructure. The directives have been issued in response

Supporting the directives proposed by COAI, Principal

has instructed the District Indian telecommunications cognizant of the against people damaging or existing/upcoming telecom authorities to take proper legal related to EMF emission from

Chennai, November 14, to the comprehensive letter Secretary IT of Tamil Nadu mobile towers to obstruct the installation of telecom representative body for the the need for authorities to be Collectors to take legal action infrastructure. In addition to the above, Government has industry, would like to developments in the sector obstructing the duly approved instructed the concerned authorities to share the Government of Tamil Nadu support to build infrastructure infrastructure. They have also approvals for Tower / OFC requested the concerned installation with the nearest SHO to prevent any delays in action against miscreants the administrative jurisdiction using the misleading narrative as well as to safeguard tower



The Prime Minister, Narendra Modi meeting with the United States Congressional Delegation, in New Delhi.



HEALTH MINISTER MA. SUBRAMANIA

'CENTRE FOR MONOGENIC DIABETES' AT DR. MOHAN'S DIABETES SPECIALIT

Diabetes Research Centre; Dr. Ranjit Diabetes Foundation (MDRF) and Unnikrishnan, Vice Dr. Mohan's Diabetes Chairman, Dr. Mohan's Specialities Centre, one of Diabetes Specialities the largest Healthcare Centre; Dr. R. M. Anjana, groups devoted to the Managing Director, Dr. treatment of diabetes and Mohan's Diabetes its complications in Asia, Specialities Centre; announced the Dr.Radha Venkatesan, several forms of inauguration of the Centre Head of Genomics, Dr. for Monogenic Diabetes at Mohan's Diabetes Dr. Mohan's Diabetes Specialities Centre; were Specialities Centre's, also present on the Diabetes of the Young Gopalapuram premises.

occasion.

Chennai, November 13 Chairman, Dr. Mohan's have a Centre of The Madras Diabetes Specialities Excellence for Monogenic

Speaking about Monogenic Diabetes, Dr. V. Mohan said, "Monogenic Diabetes refers to forms of diabetes caused by a mutation in a single gene. While there are monogenic diabetes, thetwo commonest forms are called Maturity Onset (MODY)and Neonatal Health Minister Ma. Diabetes. MODY affects Monogenic Diabetes was Subramanian lauded Dr. children or youth, and Managing Director, Dr. are inexpensive". inaugurated virtually by Mohan's Diabetes family history of diabetes Ma. Subramanian, Specialities Centre's can be traced to three or Minister for Health, unwavering endeavour more generations. There "Neonatal Diabetes affects Medical Education & over the past three decades are several subtypes of Government of Tamil and care and said can be controlled with defects in pancreatic Nadu. Dr. V. Mohan, TamilNadu was proud to tablets.In such cases,



Mohan's Diabetes Specialities Centre said children below 6 months of

insulin injections can be insulin secretion. These stopped, and thetablets defects be corrected by often work better than giving antidiabetic tablets insulin. Dr. R.M Anjana like sulfonylureas which generation' DNA

Dr. Ranjit Unikrishnan Vice Chairman, Dr. Mohan's Diabetes Family Welfare, towards diabetes treatment MODY, and many of these age and is due to genetic "In many cases, children Specialities Centre added with MODY and Neonatal

diagnosed to have type 1 diabetes and prescribed lifelong insulin injections. By doing a simple genetic test, if monogenic diabetes forms which respond to tablets are diagnosed, such children may stop insulin and be treated with tablets. It's like a miracle for them."

Dr.Radha Venkatesan, Head of Genomics at MDRF added, "The Centre will use Sanger sequencing, a 'first sequencing method, which holds an important place in clinical genomics. It allows doctors to read the human DNA code and understand how particular sequence variations influence the added, "In line with our families." risk of conditions such as

Diabetes are wrongly monogenic diabetes". The Centre for

Monogenic Diabetes has been set up to identify all such children who may be having monogenic forms of diabetes like MODY or Neonatal Diabetes. The Madras Diabetes Research Foundation is recognized as a Centre for Advanced Research in Diabetes by the Indian Council of Medical Research (ICMR). It has been recognized as a nodal centre for Monogenic Diabetes in India and patients are referred from diabetes.

Dr Mohan further

towards diabetes care and cure, we have also launched the MonogenicDiabetes Registry of India, the first nationwide registry of individuals affected by monogenic diabetes. The purpose of the registry is to track and study the monogenic forms of diabetes on a long-term basis, to understand the genetic patterns in the families and to deliver optimal therapies for each patient according to their all over India to the centre correct etiology. As a part to rule out monogenic of this, we perform genetic testing for patients affected with monogenic forms of diabetes and for their

continuous endeavour

Owned & Pubilshed by R.SATHYANARAYANAN from No.11, South Perumal Koil Street, Vadapalani, Chennai - 26, and printed by him at chennai offset Printers No.19/1, 21/2, Kitabath Khan Bhandur street, Ellis Road, Chennai-2, Editor: R.SATHYANARAYANAN, Email: hellomadrasdaily@gmail.com. Contact: 8148231942. Subject to Chennai Court Jurisdiction






MADRAS WISHES FESTA DI TALENTI - 2K21 RAA raa A GRAND SUCCESS











FESTA DI TALENTI - 2K21



Building talents among school children ... Talent hunt event at St. Bede's school, sponsored by Rotary clubs of RID 3232

Cordially invite the co-clubs for a joint project to

the young and budding talents

On 18th & 19th November 2021 At St. Bede's School Auditorium

It's about guiding and welcoming the next generation ...

Let's join hands for a Joint Project in Youth service & Mega Public Image Event



















TMB Celebrates Centenary Founders' Day Celebration

Thoothukudi, November 14, 2021: Tamilnad Mercantile Bank Limited in a release to the press has informed the following:

TMB celebrated its Centenary Founders' Day at Thoothukudi on 11.11.2021 in a grand manner. The bank had invited Shri Gopal Srinivasan, Chairman & Managing Director of M/s. TVS Capital Funds (P) Limited.

As a part of celebration the bank had conducted various events and activities which include

- 1) Tributes to the Founders.
- 2) 100th e-lobby of the bank was inaugurated by the Smt. T.Charusree, IAS, The Commissioner of Thoothukudi City Muncipal Corporation.
- Blood Donation camp/Medical camp orgainsed at Sree Lakshmi Mahal, Thoothukudi. In this camp, 60 nos of blood bags were collected which was handed over to the blood bank.
- Mega Loan Disbursement program was arranged at Sree Lakshmi Mahal. Thoothukudi where Smt. Geetha Jeevan and Shri D. K. Senthilraj IAS, District Collector Thoothukudi handed over sanction / disbursement letters to the 200 no of beneficiaries. Shri P. Suriaraj, General Manager (HRDD) delivered welcome address and Mr. K. Vijayan DGM, Credit delivered Vote of Thanks. Similar campaigns were conducted at all 12 Regional offices of the bank across the country. The bank had arranged Centenary Founders' Day Celebrations at AVM Kamalavel Mahal, Thoothukudi and the function started with Musical concert by Kalaimamani Shri Rajhesh

Chennai: Apollo Hospitals Chennai partners with the Tamil Nadu Government's preventive medical camps for monsoon diseases in Chennai. **Hon'ble Chief Minister** of Tamil Nadu Thiru. Stalin МΚ. inaugurated one of the medical camps in Austin Nagar, Teynampet, present during the occasion were Member of Parliament Smt.



Vaidhya who played veena at the venue.

- Founder family members were honoured by MD & CEO and directors on
- 6) Welcome speech was delivered by Shri P. Suriaraj General Manager HRD followed by Introduction of Chief Guest to the delegates by Shri A. Shidambaranathan, Vice President of the bank
- Chief Guest Shri Gopal Srinivasan was honoured by MD & CEO Shri. K.V.Rama Moorthy and he delivered his Special Address
- Felicitation address was delivered by Shri S. Annamalai, Former Chairman of the bank and Shri C.S.Rajendran Former Director of the bank
- A Short Film about CSR Initiatives were screened.
- 10) The bank had set a theme of TMB 100 during the Centenary Year to commemorate the completion of 100 years of banking service to the Citizens of India. As a part of the same achievement of activities throughout the bank were
- Honoured 100 Frontline warriors nationwide. 5 of them were honoured on the stage.
- The bank with the involvement of its branches across India to identify

villages in their surroundings and provide necessary assistance to local health workers for achieving 100% vaccination in those villages. It was announced by the bank that 161 no of such villages in which 100% of the people were vaccinated with the joint effort of its branches and local health department.

- The bank had identified 100 individual beneficiaries throughout India and provided most needed assistance to them for their convenient livelihood and 3 of them were provided the required assistance on
- d) The bank accredited with ISO 9001: 2015 certification in its branch / offices to the tune of 100. The 100th branch to get ISO 9001: 2015 certification was their Sattur branch.
- e) The bank with a view to provide medical assistance to the needy general public had conducted 100 camps comprising of Medical Camp, Eye Camp, Blood Donation Camp etc throughout India by involving their Branches / Regional offices
- f) Announced Cash donation to the wards of frontline warriors of Covid -19 who had lost both the parents. 4 of such beneficiaries were honoured
- g) The bank had kicked off a special vaccination and awareness campaign by

dedicating 2 vans for taking health workers, doctors to the remote villages and 2 propaganda vans in association with Times Network in order to achieve 100% vaccination in maximum no of remote villages with the help of health department and the Government of Tamilnadu. The campaign has successfully covered 143 no of villages and helped in vaccinating over 5,187 people living in remote villages of Tamilnadu as on date and schedule to continue this activity until 16th of this month. The crew members of these vehicles used in creating awareness and helping vaccination of more people were honoured on the stage.

- 11) The Chief Guest launched the Virtual Museum of the bank which can narrate the history of the bank in a chronological manner to the
- 12) The bank had conducted various competitions in which students of various schools and colleges located in the bank's branch locations and the Top 3 winners were selected through external judges and honoured on the
- 13) Chief Guest Shri Gopal Srinivasan delivered his keynote address about the bank followed by Vote of Thanks delivered by Shri D. Inbamani, GM of the bank

The function was well

organized and graced by the MD & CEO, Board of Directors, Vice President, General Managers, Chief Financial Officer, Executives, Staff and their family members, Founder director's family members, various Dignitaries, Shareholders, and Customers.



Thamizhachi Thangapandiyan, Thiru. Ma. Subramanian, Minister for Health and Family Welfare Tamil Nadu, Thiru. J Radhakrishnan Principal Secretary for Health and Family Welfare, Thiru. Gagandeep Singh Chennai Corporation Commissioner and Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group,

VERANDA LEARNING SOLUTIONS files DRHP with SEBI

Chennai, November 14, 2021: Veranda Learning Solutions Ltd. ("VLS" or the "Company"), engaged in the business of offering diversified and integrated learning solutions in online, offline hybrid and offline blended formats to students, aspirants, and graduates (collectively "Students") professionals and corporate employees ("Learners"), filed its DRHP with SEBI.

The Initial Public Offer (IPO) consists of equity shares of face value of Rs. 10 each of Veranda Learning Solutions Limited aggregating up to Rs. 2,000 million (the

The Company may, in consultation with the BRLM, consider a Pre-IPO Placement of Equity Shares aggregating up to Rs. 500 million for a cash consideration ("Pre-IPO Placement"), prior to the filing of the Red Herring Prospectus with the Registrar of Companies, Chennai. The Pre-IPO Placement, if undertaken, will be at a price to be decided by the Company in consultation with the

The Company primarily provide services through online, offline hybrid and offline blended learning models. Their

offline hybrid learning experience of personal model involves classroom mentoring from teaching supported with experienced Mentors online assessments and access to self-paced learning material to enhance recall and retention. The Company's offline blended model involves a mix of Online content and Offline delivery, wherein the centre delivers LMS Study Materials together with traditional class room experience of personal mentoring from Mentors, with a dedicated Mentor in each class room available for assistance to a Students. VLS's offline hybrid and offline blended learning models offer traditional class room

along with highly curated digital content and online assessments.

The Company proposes to utilise the Net Proceeds towards: (i) Repayment or prepayment, in part or full of all or certain of the borrowings; (ii) Retirement of acquisition consideration of Edureka; and (iii) Growth initiatives.

The Book Running Lead Manager to the offer is Systematix Corporate Services Limited.

The equity shares are proposed to be listed on BSE and NSE.

Go Fashion (India) Limited Initial Public Offer to open on Wednesday November 17, 2021

Go Fashion (India) Limited ("Go Fashion" or the "Company"), a women's bottom-wear brand in India, with a market share of approximately 8% in the branded women's bottom-wear market in Fiscal 2020, plans to open its Initial Public Offering (the "Offer") on November 17,

The Price Band of the Offer has been fixed at ₹655 to ₹690 per Equity Share of face of ₹10 each. Bids can be made for a minimum of 21 Equity Shares and in multiples of 21 Equity

Shares thereafter. The Offer consists equity shares of face value of ₹10 each of Go Fashion (India) Limited comprising of a fresh issue of equity shares by the company aggregating up to ₹ 1,250 million (the "Fresh Issue") and an offer for sale by PKS Family Trust of up to 745,676 equity shares, VKS Family Trust of up to 745,676 equity shares aggregating (collectively referred to as to the "Promoter Selling Shareholders") and by Sequoia Capital India Investments IV of up to 7,498,875 equity shares, by India Advantage Fund S4 I of up to 3,311,478 equity shares and by Dynamic India Fund S4 US I

(collectively referred to as Investor Selling Shareholders").

terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended (the "SCRR"), read with Regulation 31 of the Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements)
Regulations, 2018, as amended ("SEBI ICDR Regulations"). The Offer is being made through the Book Building Process, in compliance with Regulation 6(2) of SEBI ICDR Regulations, wherein not less than 75% of the Offer shall be available for allocation on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs" (the "QIB Portion"), provided that the Company and the Selling Shareholders may, in consultation with the BRLMs, allocate up to 60% of the QIB Portion to Anchor Investors and the basis of such allocation will be on a discretionary basis by the Company in consultation with the BRLMs (the "Anchor Investor Portion"), of which one-third shall be reserved for the domestic Mutual Funds. subject to valid Bids being received from the domestic

price at which allocation is made to Anchor Investors "Anchor Investor Allocation Price"). Further, 5% of the OIB The Offer is being made in Portion (excluding the Anchor Investor Portion) shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price, and the remainder of the QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs (other than Anchor Investors), including Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price. If at least 75% of the Offer cannot be Allotted to OIBs, then the entire application money will be

refunded forthwith. Further, not more than 15% of the Offer shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Investors ("Non-Institutional Category") and not more than 10% of the Offer shall be available for allocation to Retail Individual Investors ("Retail Category"), accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received from them at or above the Offer Price. All Bidders (except Anchor

participate in this Offer only through the Application Supported by Blocked Amount ("ASBA") process, and shall provide details of their respective bank account (including UPI ID for Retail Individual Investors using UPI Mechanism) in which the Bid Amount will be blocked by the Self Certified Syndicate Banks ("SCSBs") or the Sponsor Bank. Anchor Investors are not permitted to participate in the Anchor Investor Portion through the ASBA process.

The Net Proceeds from the Fresh Issue are proposed to be utilised for (i) Funding roll out of 120 new EBOs; (ii) Funding working capital requirements; and (iii) General corporate purposes.

The Equity Shares offered in this Offer are proposed to be listed at both BSE Limited ("BSE") and the National Stock Exchange of India Limited ("NSE", together with BSE, the 'Stock Exchanges") post the listing.

JM Financial Limited. DAM Capital Advisors Limited (Formerly IDFC Securities Limited) and ICICI Securities Limited[^] are the Book Running

Target in India named as a Champion of Inclusion in the Working Mother & Avtar Most Inclusive Companies Index 2021

Chennai, November 14, Target in India announced that the company has been named a Champion of Inclusion as part of 2021 Working Mother & Avtar Most Inclusive Companies Index.

Target in India was also listed as one of the 100 Best Companies for Women in India and included in the Hall of Fameas part of the 2021 Working Mother & Avtar Best Companies for Women in India study. This is the fifth consecutive year that Target in India has beenrecognized as one of the the 100 Best Companies for Women in India.

Speaking about the recognition, Bruce Starnes, III, senior vice president and president of Target in India, said,"We are humbled by this recognition. At Target, we

embrace diversity as a business imperative and strive to create a more equitable workforce for the long-term. Target in India's workplace policies and development paths are designed to enable women and people with disabilities to succeed at every stage of their career."

As a result of ourefforts and collective focus on building a more diverse and inclusive organisation, more than 40% of the Target in India team is women. The company also has an annual commitment toward impacting the communities it operates in and making them stronger. Target in India launched a number of programsfor the empowerment of women, students and people with disabilities such as:

Target Udaan, which helps people with disabilities with

skill development and training to become self-sufficient as they enter the workforce.

Target Elevate, a platform

for women in technology to learn, network and grow. This has been a significant milestone in the company's inclusion Ignite+ (Plus), which helps young women studying STEM

subjects become intentional about their career and equips them with technical and soft skills to help them with Speaking about the study,Dr Saundarya Rajesh,

Founder-President, Avtar Group, said, "The Working Mother & Avtar 2021 Best Companies for Women in India (BCWI) and Most Inclusive Companies Index (MICI) study Index is an assessment for

companies to help them plan their diversity, equity and inclusion (DEI) journey. The assessment brings forth organizations' continuous improvement in their DEI programs and policies across all levels making them the best companies to work for all. The annual study also provides opportunity to learn from the largest repository of the best and innovative practices of their fellow organizations. The BCWI-MICI recognition enables companies to celebrate their inclusion commitments and benchmark their diversity, equity inclusion policies and practices."

This is the sixth consecutive year that Avtar is hosting the award and this year's edition. Over 330 companies applied for the

Swaraj Tractors leads the way for mechanising horticulture farming

Chennai, November 14, 2021: Swaraj Tractors, part of the Mahindra Group, today launched CODE, a revolutionary new multipurpose farm mechanisation solution to transform horticulture farming in India.

An indigenously designed farm mechanisation solution, CODE is conceived with the idea of eliminating drudgery of labour involved in horticulture farming. The narrowest and the lightest ride-on machine, CODE will revolutionize horticulture farming in India allowing farmers to carry out interculture operations in narrow rows for various vegetable & fruit crops. Additionally, the shorter turning radius of this machine provides better maneuverability in smaller farms cultivating horticulture

Talking about the launch of CODE in the horticulture

segment, Hemant Sikka, President Farm Equipment Sector, Mahindra & Mahindra Ltd said, "With horticulture's growing share in India's Agri GDP over the years, there is an urgent need to focus on this segment for increase in productivity. CODE by Swarai is an innovative farm mechanisation solution that so perfectly aligns with Mahindra Farm Equipment Sector's purpose of 'Transform Farming & Enriching Lives'. With the launch of CODE, we aim to provide easy access to affordable and innovative technology to the farming community.' Talking about the new

launch, Harish Chavan, CEO, Swaraj Tractors said, "The horticulture segment has a huge scope for mechanization in our country. CODE by Swaraj is a specially crafted machine developed with deep consumer insights and capturing farmers' needs in the horticulture space. Currently there is intense involvement of manual and animal labour in this segment, and this innovative solution is a pioneering step towards bringing mechanisation to this segment."

Offered with unique capabilities, CODE helps solve issues related to horticulture farming and is being termed as 'Kheti Ki Duniya Ka Sabse Pehla YES machine', while offering some industry-first features for the horticulture farmer. Some key features include:

Dual ground clearance -The ground clearance of the machine can be increased as the crop grows in height thus reducing the dependency on manual operations.

Bi-directional driving -The bi-directional feature experience.

enables operations with attachments mounted in front of the machine making it extremely suitable for reaper operation in paddy.

CODE will initially be launched in Swaraj dealerships in Gujarat, Karnataka, Andhra Pradesh & Telangana and will soon rollout across other states in a phased manner.

The product also comes with assured service support for a hassle-free ownership

NeoGrowth Gears Up for Festive Season, Launches Business Loan Carnival for Small Businesses

Chennai, November 14, 2021: To boost credit flow to small businesses ahead of the festive season, NeoGrowth, India's leading digital lender serving small businesses, recently announced the launch of 'Business Loan Carnival' for MSME customers under its D2C initiatives.

Currently underway in Mumbai, Bengaluru, Hyderabad and New Delhi, the Business Loan Carnival is being organized throughout November. The company has simplified and digitalized the process to help MSMEs with hassle-free loans for their varied business needs. The loan approvals for small

with instant approval at the touch point for the upcoming festive season. NeoGrowth is also engaging with the customers through interesting contests with exciting prizes.

NeoGrowth's new business volumes are already at pre-COVID level, with new products such as NeoCash Insta Loan, Vendor Finance Express, contributing to this growth. The new secured offering, called Plus loans, is addressing larger ticket needs of customers. The new product offerings have various features such as endto-end digital process, instant approval driven by AI/ML based scorecards. With the

businesses are fast-tracked Business Loan Carnival, the company hopes to capitalise on this positive market and economy sentiment and take these products to customers.

NeoGrowth's CEO Arun Nayyar said, "With the second wave behind us, this year, Indian consumers are expected to make purchases at nearly the pre- COVID levels. This will provide the muchneeded boost to retailers, small businesses, and the economy at large. NeoGrowth's customers have a positive business outlook for the next two months, and we aim to help them benefit from relevant opportunities by providing them with superfast loan approvals through

To help businesses

become future ready, NeoGrowth also offers a unique platform called "diGibizz", which enables small businesses to evaluate their digital readiness and help them upgrade and be more competitive. The company has tied-up with 31 partners and offers 16 services categories for small businesses to digitise their operations as per their requirements; thereby, providing them the option to benefit by identifying the right solutions. So far, over 24,000 small businesses have participated on the diGibizz





vaariid gäglusismisra Boor அன்னை சிறப்பு பள்ளி New F. DE Y S.F. Salas, Angerage: Kall Comput. Suitaget, Chennal - 15 Tel: 546-23715421 Fax: 544 - 23712101 Contact:

98413 59935

உள்ளது உள்ளபடி

மலர் 1

தினசரி | 4 பக்கம்

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 14,

2021 4 பக்கங்கள்

ரூ.2/-

இதழ் 123

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட 12 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு அமைச்சர் கே.என்.நேரு நிவாரண பணிகளை ஆய்வு

அரசு முதன்மை செயலாளர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ககன் தீப் சிங் பேடி நிவாரண மையங்களில் மழையின் காரணமாக அகற்றி அவ்விடத்தை கூறியதாவது: 🧗 சென்னை தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள கிருமிநாசினி கொண்டு சுத்தம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சியின் நிவாரண சிறுகுழி மற்றும் பள்ளங்களை செய்ய மண்டல பகு திகளில் மழையின் முகாம்களில் தங்ககுளிர் தார்கலவை, சிமெண்ட் அலு வலர்களுக்கு காரணமாக பல்வேறு வைக்கப்பட்டு கான்கிரீட் கலவை அல்லது உத்தரவிட்டார். மேலும், இடங்களில் ஏற்பட்ட உள்ளவர்களுக்கும் மழையால் ஜல்லி கலவை கொண்டு அப்பகுதியில் கழிவுநீர் நிரம்பி நீர்த்தேக்கம் விரைந்து பாதிப்பிற்கு உள்ளான உடனடியாக சீர் செய்ய வெளியேறுவதை தடுக்கும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பகுதிகளில் உள்ள மக்களுக்கும் மாநகராட்சி அலுவலர்களுக்கு வகையில் சூப்பர் சக்கர் 12 நீர் தேதி மாலை தரமான சுவையான உணவு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலவரப்படி 93 இடங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு மட்டும் நீர்த்தேக்கம் உள்ளது. வருகிறது. நேற்று ஒரு நாள் இந்த இடங்களிலும் நீர் மட்டும் மூன்று வேளையும் வெளியேற்றப்படும் பணிகள் சுமார் 12 லட்சத்திற்கும் வெள்லயற்றப்படும் பண்கள் கூடை – _ _____ அலுவலர்கள் கண்டை தொடர்ந்து நடைபெற்று அதிகமான நபர்களுக்கு உணவு உள்ளனர். நேற்று ஒரு நாள் வருகிறது.

பராமரிக்கப்பட்டு வரும் 16 பகுதிகளில் மீட்பு மற்றும் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 சுரங்கப்பாதைகள் மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு நாட்களில் 1,330 இடங்களில் இடங்களில் விழுந்த மரங்கள் நெடுஞ்சாலை துறையினரால் செய்த அமைச்சர் கே.என்.நேரு சாலைகள் சீர் செய்யப்பட்டு 2 8 1 இட ங் க ளி ல் பராமரிக்கப்பட்டு வரும் 6 கடந்த மூன்று நான்கு உள்ளன. சுரங்க பாதைகளில் 18 சுரங்க நாட்களாக பெய்த மழையின் பாதைகளில் மழைநீர் காரணமாகவும் அதனால் முழுவதும் வெளியேற்றப்பட்டு ஏற்பட்ட நீர் தேக்கத்தின் போக்கு வரத்து சீர் காரணமாகவும் அடித்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வரப்பட்ட திடக்கழிவுகளை 4 சுரங்க பாதைகளிலும் மழை அகற்ற தீவிர தூய்மை பணியை நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளவும், இந்த தீவிர தொடர்ந்து நடைபெற்று தூய்மை பணிகளை வருகிறது.

சென்னை, நவ 14 2021: மாநகராட்சிக்கு உட்பட்ட (13ஞீந் தேதி) முதல் பணியில் சீதாம்மாள் காலனி பகுதியில் நடைபெற்று வருகின்றன. நகராட்சி நிர்வாகத்துறை பகுதிகளில் 620 மோட்டார் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார். மழையால் தேங்கிய அமைச்சர் கே.என்.நேருவின் பம்புகள் இந்த தேங்கிய மழை மாநகராட்சி மற்றும் மழை நீரினை அதிக ஆலோசனையின்படி சென்னை நீரை வெளியேற்றும் மாநகராட்சியின் தூய்மை குதிரைத்திறன் கொண்ட மாநகராட்சிக்கு உட்பட்ட பணிகளில் தொடர்ந்து பணிகளில் ஈடுபடும் தனியார் பம் புகள் மூலம் பகு திகளில் தீவிர செயல்பட்டு வருகிறது. நிறுவனப் பணியாளர்கள் என வெளியேற்றப்படும் தூய்மைப்பணி மேற்கொள்ள மழைநீரை தொடர்ந்து மொத்தம் 20 ஆயிரத்திற்கும் பணியினை மாநகராட்சி பிற நகராட்சிகளில் இருந்து ெவ ளி ேய ற் று ம் மேற்பட்ட பணியாளர்கள் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி 500 தூய்மை பணியாளர்கள் நடவடிக்கையாக 100 தூய்மைப் பணிகளில் ஈடுபட பார்வையிட்டு ஆய்வு நேற்று (13ரீந் தேதி) முதல் குதிரைத்திறன் கொண்ட உள்ளனர். பணியில் ஈடுபட உள்ளதாக பம்புகள் 12 எண்ணிக்கையில்

தாழ்வானப் பகுதிகளில் அளிக்கும் வகையில் பாதிப்புகளை பார்வையிட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மழைக்கால மருத்து வ ஆய்வு செய்து, தேங்கியுள்ள இதுகுறித்து கமிஷனர் மீட்கப்பட்டு மாநகராட்சியின் முகாம்கள் நடைபெற உள்ளது. குப்பைகளை உடனடியாக வழங்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட சா லை கள் மேற்கொள்ள பிற தற் பொழுது நகராட்சிகளிலிருந்து 500 _______

லு மழைக்காலங்களில் ஏற்படும் உட்பட்ட கணேஷபுரம் 3வது மழை நீர் தேங்கியதால் நோய்களுக்கு சிகிச்சை தெருவில் மழைநீர்

> இந்த பணிகளை இந்திய ஆட்சிப்பணி அளவிலான மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணிக்க மட்டும் 70 இடங்களில் ೧ ೧೧ சீ ர்

சென்னை மாநகராட்சிக்கு வடிந்த இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதில் கவனம் செலுத்த அலுவலர்களுக்கு கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

செய்தார்.

வார்டு -122 நீக்க இயந்திரங்களை கொண்டு கழிவுநீரினை உடனடியாக அகற்ற சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரற்று வாரிய பொறியாளர்களிடம்

கனமழை காரணமாக 289 மாநகராட்சியின் சார்பில் உட்பட்ட பகுதிகளில் மழைநீர் உதவியுடன் மர அறுவை இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 இடங்களில் சாலைகளிலிருந்து மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மேலும், அவ்விடங்களில் தூய்மை பணியாளர்கள் நேற்று தேனாம்பேட்டை மண்டலம் சீர் செய் யும் ப ணி கள்

வடகிழக்கு பருவமழை முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் த உள்ள பொதுமக்கள் மாநகராட்சியின் நிவாரண மாநகராட்சியின் சார்பில் ை மையங்களில் உணவுப் பொட்டலங்கள் தயார்நிலையில் உள்ளன. தேதி) காலை வரை 28,64,400 மையங்கள் இயங்கி வழங்கப்பட்டுள்ளன,. வருகின்றன. இதில் 44

நபர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

தேங்கும் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் , மழைநீர் தேங்கிய பகுதிகளில் தங்கவைக்கப்பதற்கு ஏதுவாக வழங்கப்பட்டு வருகின்றன. நிவாரண மையங்கள் 9ரீந் தேதி முதல் நேற்று (12ரீந் தற்பொழுது 68 நிவாரண உணவுப் பொட்டலங்கள்

> பருவமழை முன்னிட்டு, அதிக மழை பாதிப்பு

உள்ள பொதுமக்களை முகாம்கள் மற்றும் 790 நிவாரண மையங்களில் பாதுகாப்பாக மீட்பதற்காக நடமாடும் மருத்துவ முகாம்கள் ஏது வாக எண்ணிக்கையிலான பைபர் முகாம் கள் படகுகள் முன்னெச்சரிக்கை நடத்தப்பட்டுள்ளன. இதில் 50 பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கும் நடவடிக்கையாக தயார்நிலை யில்

வைக்கப்பட்டுள்ளன.

மை ஓைக்காலங்களில் ஏற்படும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பொதுமக்களை பாதிக்காத வகையில் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் 8ருீந் தேதி முதல் 11ரீந் தேதி வரை

த ங் க ஏற்பட்டால் அவ்விடங்களில் 403 நிரந்தர மருத்துவ 5 5 என மொத்தம் 1193 மருத்துவ ஆயிரத்து 842 நபர்கள் பயனடைந்துள்ளனர். காய்ச்சல் சிகிச்சைக்காக 1123 நபர்கள், தோல் பிரச்சினைக்காக 3458 சிகிச்சைகளுக்காக 46 ஆயிரத்து 54 நபர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

கோ ஃபேஷன் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் ஆரம்ப பொது வெளியீடானது நவம்பர் 17, 2021 புதன்கிழமையன்று துவக்கம்

பாட்டம் - வேர் அடையை மற்றும் 745,676 ஈக்விட்டி சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதன்மூலம், 8% வருகிற நவம்பர் 17, 2021 அதோடு, விகேஎஸ் குடும்ப ஆரம்ப பொது வெளியீட்டினை ("சலுகை") பங்கு களானது ரூ.10 எனும் ஃபேஸ்வேல்யூவில் குறிப்பிடப்படுகிறது) சீகியூயா பங்கிற்கு ரூ.655 முதல் ரூ.690 கேப்பிடல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7,498,875 பங்குகள் குறைந்த பட்சம் 21 ஈக்விட்டி வரையிலும், பங்குகளுக்கும், அதன்பின் 21 அட்வான்டேஜ் ஃபண்ட் எஸ்4 ஈக்விட்டி பங்குகளின் 1 மூலம் 3,311,478 வரையிலான மடங்குகளுக்கும் ஏலம் பங்குகளும், டைனமிக் எடுக்கலாம்.

இ ந் த பொது ஐ மூலமாக 576,684 ஈக்விட்டி செய்யும் பங்குதாரர்களும் பி ஆனது பெண்களுக்கான வரை ("புதிய வெளியீடு") இருக்கிறது. பங்குகள் வரை பிகேஎஸ் குடும்ப அறக்கட்டளையின் சந்தைப் பங்கைக் மூலம் விற்பனைக்காக கொண்டுள்ளது. இந்நிலையில், தயார்நிலையில் உள்ளது. நிறுவனத்துக்கான அறக்கட்டளையின் 745,676 திறக்க திட்டமிட்டுள்ளது. (ஒட்டு மொத்தமாக வெளியீட்டுக்கான "விற்பனையாளர் விற்பனை விலைப் பட்டியலானது தலா செய்யும் பங்குதாரர்கள்" என இந்தியா வரை என விலை இன்வெஸ்மெண்ட் 4 மூலமாக இந்தியா

கோ ஃபேஷன் இந்தியா வெளியீடானதுகோ ஃபேஷன் ப ங் கு க ளு ம் ஆர் எல் எம் களுடன் லி மிடெட் அல்லது (இந்தியா) லிமிடெட்டின் (ஒட்டு மொத்தமாக கலந்தாலோ சித்து, 'கம்பெனி") நிறுவனமானது ஃபேஸ்வேல்யூ ரூ.10 "முதலீட்டாளர் விற்பனை தகுதிவாய்ந்த நிறுவன இந்தியாவில் பெண்களுக்கான மதிப்புள்ள ஈக்விட்டிப் பங்குதாரர்கள்" என்று வாங்குபவர்களுக்கு ("கியூ ஐ ஆடை பிராண்ட் ஆகும். பங்குகளைக் கொண்டுள்ளது. குறிப்பிடப்படுகிறது) பிவ") ("கியூ ஐ பி பகுதி") 2020 நிதியாண்டில் பிராண்ட் அதன்படி, ரூ. 1,250 மில்லியன் விற்பனை செய்யப்பட விகிதாச்சார அடிப்படையில்

பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகள், 1957 60% வரை ஆங்கர் இன் விதி 19(2)(பி) இன் அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படுகிறது, ஒது க் கீ ட் டி ன் திருத்தப்பட்ட ("எஸ் சி ஆர் அடிப்படையானது பி ஆர் எல் ஆர்"), இந்தியப் பத்திரங்கள் வரையிலான ஈக்விட்டி மற்றும் பரிவர்த்தனை முதலீட்டாளர் பகுதி") வாரியத்தின் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகளின் வெளியீடு) ஒழுங்குமுறைகள், 2018, திருத்தப்பட்ட ("செபி ஐ சி டி ஆர் விதிமுறைகள்") விதிமுறை 31 உடன் படிக்கவும். செபி ஐ சி டி ஆர் விதி முறைகளின் 6(2) விதிமுறைகளுக்கு இணங்க, புத்தக உருவாக்க செயல்முறை மூலம் இந்த சலுகை வழங்கப்படு கிறது. இந்தியா ஃபண்ட் எஸ்4 யு எஸ் நிறு வனமும் விற்பனை ஏலங்களுக்கு உட்பட்டது.

75% க்கும் குறையாத சலுகை கிடைக்கும். , னிமிஙி பகுதியின் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கவும், அத்தகைய எம் களுடேன் ("ஆங்கர் கலந்தாலோசித்து, அதில் மூன்றில் ஒரு பங்கு முன்பதிவு செய்யப்படும். உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும் விலைக்கு அல்லது அதற்கு மேல் ("ஆங்கர் முகலீட்டாளர் கைக்கீடு விலை") உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகளிடமிருந்து G и р й и ட ட செல்லு படியாகும்

வெரண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட், செபி அமைப்பிடம் பங்கு வெளியிட அனுமதி கேட்டு விண்ணப்பம்!

சென்னை, நவ.11 2021: மொத்தமாக ரூ. 500 பாடத் திட்டங்களை வழங்குகின்றன. வெரண்டா லேர்னிங் மில்லியனுக்கு விற்பனை அணுகுவதை உள்ளடக்கியது. மாணவர்கள், ஆர்வலர்கள் கலந்தாலோசித்து. புதிய பங்கு பட்டகாரிகளக்க (ஓட்டு மொத்தமாக 'மாணவர்கள்") தொழில் மற்றும் கார்ப் பொரேட் பணியாளர்களுக்கு ("கற்றவர்கள்") ஆன்லைன், ஆஃப்லைன் ஹைபிரிட் [நேரடி வகுப்புகள் மற்றும் இணைய வழி வகுப்புகள் இரண்டும் இணைந்தது] மற்றும் ஒன்றாக கலந்த ஆஃப்லைன் வடிவங்களில் பல்வகைப்பட்ட மற்றும் கொங்கிணைந்த கற்றல் தீர்வுகளை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பதிய பங்க வெளியீடு. ரூ. 10 முக மதிப்பு கொண்ட வேரண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட் -ன் ரூ. 2,000 மில்லியன் மதிப்பு கொண்ட பங்குகள் அடங்கும். இந்த நிறுவனம், பங்கு வெளியீட்டு மேலாளர் உடன் புதிய பங்கு வெளியீட்டுக்கு முன்னர் பங்குகளை

தூத்துக்குடி: தமிழ்நாடு

நிர்வாக இயக்குனர் மற்றும்

தலைமை நிர்வாக அதிகாரி

கே.வி. ராம மூர்த்தி

தூத்துக்கு டியை

தலைமையிடமாக கொண்டு

தமிழ்நாடு மெர்க்கன்டைல்

வங்கி இயங்கி வருகிறது.

வங்கியின்

செய்தி

மெர்க்கன்டைல்

வெளியிட்டுள்ள

குறிப்பில்:-

கு றித்து வெளியீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் சென்னையிலுள்ள நிறுவனங்களின் பதிவாளரிடம் வெளியீட்டுக்கு முன், பங்குகள் பி.ஆர்.எல்.எம் உடன் கலந்தாலோசித்து நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் விலை இருக்கும்.

இந்நிறு வனம் முதன்மையாக ஆன்லைன், ஆஃப்லைன் கலப்பு மற்றும் ஆஃப்லைன் கலப்பு கற்றல் மாதிரிகள் மூலம் கல்விச் சேவைகளை வழங்குகிறது. அவர்களின் ஆஃப்லைன் நினைவு கூறு தல் மற்று ம் ஆன்லைன் மதிப்பீடுகளையும்

நிறுவனத்தின் ஆஃப்லைன் கலப்பு மாடல் ஆனது ஆன்லைன் உள்ளடக்கம் மற்றும் ஆஃப்லைன் டெலிவரி ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கியது. இதில் கற்றல் இந்தத் தகவலை தாக்கல் மையம் எல் எம் எஸ் பாடப் செய்துள்ளது. புதிய பங்கு புத்தகங்களையும், வழிகாட்டிகளிடமிருந்து ஒதுக்கப்பட்டால், தனிப்பட்ட வழிகாட்டுதலின் மூலம் பாரம்பரிய வகுப்பறை அனு பவத்தையும் முடிவு செய்யும் விலையில் வழங்குகிறது. ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு பிரத்யேக வழிகாட்டியின் உதவி ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்கும்.

வி. எல். எஸ் - ன் ஆஃப்லைன் கலப்பு மற்றும் ஆஃப்லைன் கலப்பு கற்றல் மாதிரிகள், அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளின் பாரம்பரிய கலப்பு கற்றல் மாதிரியானது, வகுப்பறை அனுபவத்தையும், ஆன்லைன் மதிப்பீடுகளுடன் உயர்வான டிஜிட்டல் கூடிய வகுப்பறை கற்பித்தல் அடிப்படையிலான மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கம் மற்றும் தக்கவைப்பு சுய வேக கற்றல் மாண வர்களுக்கு

வெளியீட்டின் திரட்டப்படும் கீழ்க்கண் ட வற்றுக்கு பயன்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது:

கடனைத் திருப்பிச் அல்லது குறிப்பிட்ட கடன்களின் பகுதியை திரும்பச் செலுத்துதல்;

கையகப்படுத்த இந்தப் பணம் ஆய்வக (லேப்வேர்) பயன்படுத்தப்படும்;

இந்தப் பங்கு வெளியீட்டின் பி.ஆர்.எல்.எம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பங்கு **டார்சன்ஸ் புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆரம்ப** வெளியீட்டின் மூலம் நவம்பர் 15, 2021ல் குவக்கம்

நிறு வனமாகும். நிறுவனங்கள், மருந்து ஆக சிஸ்டமேடிக்ஸ் நிறுவனங்கள், ஒப்பந்த நிறுவனத்தின் பங்குகள் மற்றும் மருத்துவமனைகள் பயன்படுத்தக்கூடியவை' ' மற்றவை' சந்தைப்படுத்து தலில் இயங்கிவருகிறது. , துவங்குவதாக அறிவித்துள்ளது. எனும் ஃபெஸ் வேல்யூ வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 22 ஈக்விட்டி பங்குகளுக்கும், 22 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளுக்கும் ரலம் எடுக்கலாம். பங்கு இ ந் த

வெளியீடானது டார்சன்ஸ் பாாடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஃபேஸ் வேல்யூ ரூ.2 மதிப்புள்ள ஈக்விட்டிப் பங்குகளைக் கொண்டுள்ளது, அதன்படி, 1.500 பில்லியன் வரை ("புதிய வெளியீடு") வெளியிடவும் கிட்டம்.

சென்னை நவ 13 2021: சஞ்சீவ் சேகலின் 390,000 கியூஐபி பகுதியின் 60% வரை விகிதாசார அடிப்படையில் செலுத்துதல் அல்லது பகுதிக் டார்சன்ஸ் புராடக்ட்ஸ் பங்குகள் வரையிலான ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 15% க்கும் குறைவான நிகர கடனை செலுத்துதல், முழு லிமிடெட் ("டார்சன்ஸ்" பங்குகளைக் கொண்டுள்ளது. ஒதுக்கலாம். இதில் மூன்றில் ஆஃபரும், 35% க்கும் " கம்பெனி"), அதுபோல, 310,000 ஒரு பங்கு உள்நாட்டு குறையாத நிகர சலுகையும் வடிவமைப்பு, மேம்பாடு, வரையிலான பங்குகளை மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு சில்லறை தனிப்பட்ட உற்பத்தி ஆகியவற்றை ரோஹன் சேகல் (சஞ்சீவ் சேகல் மட்டுமே ஒதுக்கப்படும், இது ஏல தாரர்க ளுக்கு எஜுரேகா நிறுவனத்தை மேற்கொள்ளும் ஒரு இந்திய மற்றும் ரோஹன் சேகல் உள்நாட்டு மியூச்சுவல் இருவரும் சேர்ந்து வளர்ச்சிக்கான முயற்சிகள். இந்நிறுவனமனது பல்வேறு விற்பனை செய்யும் அல்லது அதற்கு மேல் அவர்களிடமிருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி பங்கு தாரர்கள்") மற்றும் பெறப்படும் செல்லுபடியாகும் பெறப்படும் செல்லுபடியாகும் க் ளி ய ர் . கார்ப்பரேட் சர்வீசஸ் ஆராய்ச்சி நிறுவனங்கள், நோய் ஹோல்டிங்ஸ் பிரைவே பகுதியில் குறைவான சந்தா லிமிடெட் ஆக உள்ளது. இந்த கண்டறிதல் நிறுவனங்கள் ட்லிமிடெட் மூலம் 12,500,000 அல் லது ஒதுக்கீடு ஈக்விட்டி பங்குகள் ் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ உள்ளிட்ட பல்வேறு ("முதலீட்டாளர் விற்பனை மீதமுள்ள ஈக்விட்டி பங்குகள் பங்குச் சந்தைகளில் ஆய் வகங்களில் பங்குதாரர்") வெளியிட நிகர கியூஐபி பகுதியில் பட்டிய லிடத் பயன் படுத் தப் படும் இருக்கிறது. சந்தா பெறும் சேர்க்கப்படும். மேலும் நிகர 'நு கர் வோர்', 'மீண்டு ம் தகுதியான பணியாளர்களுக்கு கியூஐபி பகுதியின் 5% பரஸ்பர கிய வ ற் றின் பங்குகள் வரை முன்பதிவு செய்யும் படியும் வசதிகளை இந்நிறுவனமானது நவம்பர் 15, ஹைலைட்ஸ். புக் பில்டிங் கியூஐபி ஏலதாரர்களுக்கும் 2021 அன்று முதல் ஆரம்ப செயல்முறை மூலமாக இந்தப் (ஆங்கர் முதலீட்டாளர்களைத் பொது வெளியீட்டினை பொதுப் பங்கானது தவிர) விகிதாசார வழங்கப்படுகிறது. அதாவது, சலு கைக்கான விலைப் 1957 ஆம் ஆண்டு பத்திர செய்யக் கிடைக்கும் என்பது பட்டியலானது தலா ரூ.2 ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகளின் விதி 19(2)(பி) இன் பங்கிற்கு ரூ.635 முதல் ரூ.662 படி, திருத்தப்பட்ட செல்லுபடியாகும் ஏலங்கள் விதிமுறை மற்றும் செபியின் ஐசிடிஆர் விதிமுறைகள், நிகர கிடைக்காது, தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பெங்கு தாரர்கள், பி ஆர்எல் எம்களு டென் க லந்தா லோசித்து சேர்க்கப்படும் என்பதும் மேற்கொண்டுள்ளது. அதோடு, கவனத்துக்குரியது. மேலும்,

ஃபண்டுகளிலிருந்து ஆங்கர் "விற்பனையாளர்களுக்கான முதலீட்டாளர் ஒதுக்கீடு விலை விஷ ன் ஏலங்களுக்கு உட்பட்டது. இன்வெஸ்ட்மென்ட் ஆங்கர் முதலீட்டாளர் வரை செய்யப்படாவிட்டால். ("பணியாளர் முன்பதிவு நிதிகளுக்கு மட்டுமே பகுதி") 60,000 ஈக்விட்டி விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யக் கிடைக்கும் மற்றும் நிகர கியூஅபி பகுதியின் மேற்கொண்டிருப்பது எஞ்சிய பகுதி அனைத்து அடிப்படையில் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் ஃபண்டுகள் உட்பட, ஒழுங்குமுறைகளின் 31வது சலுகை விலையில் அல்லது அதற்கு மேல் பெறப்படும். 6(1) விதிமுறைகளுக்கு இணங்க இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகளின் மொத்த தேவை ஆஃபரில் 50% க்கு மேல் கியூஐபி பகுதியின் 5% க்கும் குறைவாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் பகுதியில் ஒதுக்கப்படும் இருப்பு ஒதுக்கீடு செய்ய நிறுவனம் ஈக்விட்டி பங்குகள், கியூஜபி மற்றும் விற்பனை செய்யும் களுக்கு விகிதாசார ஒதுக்கீட்டிற்காக மீத(முள்ள நிகர கியூஐபி பகுதியுடன்

ெச பி ஐ சி டி ஆ ர் செபி ஐசிடி ஆர் க்கு இணங்க,

ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, நிறுவனமற்ற ஏலதாரர்களுக்கு

ஒதுக்கப்படும். விதிமுறைகள், ஏலங்களுக்கு உட்பட்டது.

மேலும், ஊழியர் முன்பதிவுப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியான ஊழியர்களுக்கு விகிதாச்சார பங்குகள் ஒதுக்கப்படும், சலுகை விலையில் அல்லது ேமே ல் அதற்கு பறப்பட்ட செல்லு படியாகும் ஏலங்களுக்கு உட்பட்டு இவை

அனைத்து சாத்தியமான ஏலதாரர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்களைத் தவிர) தடை செய்யப்பட்ட தொகையால் ஆதரிக்கப்படும் விண்ணப்பத்தை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும், அவர்களுக்கு அந்தந்த ஏ எஸ் பி ஏ கணக்குகள் மற்றும் யூபிஐ ஐடி, பொருந்தினால், அதில் தொடர்புடைய ஏலம் சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகள் அல்லது யூபிஐ மெக்கானிசத்தின் கீழ் ஸ் பான்சர் வங்கியால். பொருந்தக்கூடிய தொகைகள் தடுக்கப்படும். ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏ எஸ் பி ஏ செயல் முறை மூலம் சலுகையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.



இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழாவை மிக சிறப்பாக தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம் கமலவேல் மஹாலில் வைத்து 11.11.2021 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நிறுவனர் தின விழாவிற்கு கோபால் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிறுவனர் தின விழாவில் ஒரு பகுதியாக வங்கி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்தியது வங்கியின் நிறுவனங்களுக்கு வங்கியின் தலைமை அலுவலகத்தில் மரியாதையை செய்யப்பட்டது.